



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர்சாலை, (ஆலையம்மன்கோவில் அருகில்), எல்டாம்ஸ்ரோடுசந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி எண். 24347590

ஆணைநாள் – 05.11.2020

முன்னிலை

**திரு.சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத்தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 3766/D/2020

திரு. V. முருகவேல்

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத்தகவல் அலுவலர் /

முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்,

முதன்மைக் கல்வி அலுவலகம், திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	20.12.2019
பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனு வின் நாள்	26.03.2020
பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனு வின் நாள்	04.05.2020

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (22.10.2020) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பொதுத் தகவல் அலுவலர் திரு. J. அன்பழகன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், முதன்மைக் கல்வி அலுவலகம், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம். இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் திருவண்ணாமலை மாவட்டம், முதன்மைக் கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கீழ்க்கண்ட தகவல்களை வழங்கக் கோரியுள்ளார்.

1. The information of status pertinent to my previous sensation request letter u/s 197 of Cr.P.C. dated 07.06.2019 to prosecute the J.P. Kasthoori @ R. Kasthooribai under Criminal Law, which is pending at your office for the past 7 months.

2. The information on the status of my RTI appeal dated 20.06.2019 pending at your office for the past 6 months.

3. The status information of my petition No.2019/9005/06/195368/0722 dated 22.07.2019 filed at the Collectorate of Thiruvannamalai, it is pending for the past 150 days.

4. The information on the reply status of the letter received at your office from the D.S.P. Thiruvannamalai town on 30.10.2019 regarding the Criminal proceeding against the J.P. Kasthoori @ R. Kasthooribai, it is pending at your office for the past 51 days.

5. The information of the status of my petition No.2019/9005/06419425/1112 dated 12.11.2019 filed at the Collectorate of Thiruvannamalai, it is pending at your office for the past 38 days.

6. The information of the status of my petition No.2019/9005/06/477017/1204 dated 04.12.2019 filed at the Collectorate of Thiruvannamalai, it is pending at your office for the past 16 days.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (05.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல்கள் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரரின் மனுவில் கோரிய தகவல்களை காலதாமதமின்றி வழங்க திருவண்ணாமலை மாவட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்குஎண்.SA 3766/D/2020

பெறுநர்

பொதுஅதிகாரஅமைப்பு:-

பொதுத்தகவல்அலுவலர் /

முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்,

முதன்மைகல்வி அலுவலகம், திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம்.

மனுதாரர்:-

திரு.V. முருகவேல்,

த/பெ.P.N.வரதராஜீலு,

எண்.13/A1, பாரதிதாசன்தெரு,

ஆற்காடு, வேலூர்மாவட்டம்-632 503.